20th September 1961]

THE HON. SRI M. BHAKTAVATSALAM: (a) & (b). It is proposed to start a second Agricultural College in the public sector during the Third Plan period. Its location has not yet been decided.

SRI M. KALYANASUNDARAM: எந்தெந்த ஜில்லாக்கள் இப்பொழுது பரிசீலனையில் இருக்கின்றன ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM: மதுரையும், தஞ்சாவூரும் பரிசீலனையில் இருக்கின்றன.

Liquor permits (Relaxation of rules)

* 1660-Q *Q.*—SRI V. K. KOTHANDARAMAN: கனம் உள்துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விக்குப் பதிலளிப்பாரா—

நமது ராஜ்யத்தில் உல்லாச பிரயாண ஸ்தலங்களில் மதுவிலக்கு பர்மிட் விதிகளை தளர்த்தும் உத்தேசமுண்டா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM: : No Sir. But the rules have been sufficiently liberalised, consistent with the principles of prohibition, to enable both the foreign tourists and the visitors from other States in India to obtain liquor for bona-fide requirements without delay or inconvenience.

Nuisance cases

* 1660-R *Q.*—SRI A. A. RASHEED. Will the Hon. the Minister for Home be pleased to state—

(*a*) whether the Government are aware of the fact that of late there has been an increase in the number of cases of persons committing nuisance in the streets in the City of Madras; and

(*b*) if so, whether any instructions have been issued to the Police to check this nuisance?

THE HON. SRI M. BHAKTAVATSALAM: (*a*) No, Sir. On the contrary there has been a decline this year;

(*b*) Does not arise. Patrols are being regularly deputed to check the nuisance, even otherwise.

Tanks—Repairs to Pudur tank

*1660-S Q.—SRI M. SELVARAJ (on behalf of SRI M. P. SARATHI): கனம் உள்துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விக்குப் பதிலளிப்பாரா—

வேலூர் தாலூக்கா, பூதூர் கிராம ஏரியை மராமத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா ? விவரமென்ன ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM: The Executive Engineer (Food Production), Vellore, has taken up the repairs to the Pudur tank in Pudur village of Vellore taluk. The sanctioned estimate of Rs. 7,200 provides for repairs to tank-bund, rough stone escape weir, and the three sluices. The work is now under execution.